

ஸ்ரீ :

ஹரி : ஓம் :

பகவான் எப்பப்பலாம் அதர்மத்துக்கு ஹானி வருதோ அப்பப்பலாம் பகவான் ஆனவர் இந்த பூலோகத்துக்கோ அல்லது அந்தந்த யுகங்களுக்கு பெருமாள் வைகுண்டத்துலேர்ந்து கீழே இறங்கி வர வேண்டியதான ஒரு நிர்பந்தத்த அதர்மமானது ஏற்படுத்தும். அதர்மம் தலை தூக்கும் போது சேத்துல மாட்டிண்ட குழந்தையை காப்பாத்தறதுக்கு தகப்பனார் எப்படி துடிப்பாரோ, சேத்துல குழந்தை மாட்டிண்டா தகப்பனார் என்ன பேசாம நின்று வேடிக்கையா பாத்துண்டு இருப்பார். எந்த ரூபத்துலையாவது காப்பாத்திடணும்னு ஆசைபட்டு தானே, அது கடமைங்கற நோக்கத்துல எப்படி தன்னோட முயற்சி எல்லாம் செலுத்தி அதை காப்பாத்துவானோ, சாமானிய மனுஷனுக்கே அந்த சக்தி இருக்கும் போது, நமக்குனு ஒரு ஆபத்து வந்தா அதுக்குனு தனி வழி வெச்சுருப்போம். நமக்கு வயத்து வலினா என்ன பண்ணுவோம் சும்மாவா இருப்போம். அடுத்தவா வயத்து வலினா அவாளுக்கு மருந்தலாம் சொல்லுவோம், அது சாப்பட முடியாத கஷ்டமான மருந்தா இருந்தாலும், சாப்பட கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் சாப்பிட்டா சரியாயிடும்னு சொல்லுவோம், ஆனா நமக்கு அந்த வயத்து வலி வரும் போது என்ன செய்வோம் முதல்ல ஊசி வேணாமனு சொல்லுவோம், syrup ஆ குடுங்க, மாத்திரை குடுத்தா குடுக்க வேண்டாம் இப்படிலாம் சொல்லி கேப்போம்ல அந்த மாதிரி எம்பெருமானுக்கு வந்துட்டா என்ன செய்வார் அப்படின்னா அந்த அதர்மத்த அழிக்கறதுக்கு, அதாவது பெருமாள் சந்தோஷமா இருந்தா தர்மம், கோவமா இருந்தா அதர்மம், மனிதனோட இயல்பான வாழ்க்கை அதானே. மனிதனோட வாழ்க்கை என்ன, சந்தோஷமா இருக்கும் போது அவன் என்ன செய்யறான் நிம்மதியா இருக்கான், அந்த சந்தோஷம் பொயிட்டா கோவம் வந்துடறது, சந்தோஷமா இருக்கும் போது என்ன செய்யறோம் எல்லாமே சந்தோஷமா நடக்கறது, கோவமா இருக்கறச்சே என்ன பன்றா, கோவமா இருக்கறவா கிட்டா ஒரு சின்ன குழந்தை போய் நின்னா பளார்னு அறையறா அந்த குழந்தைய, கொஞ்சின குழந்தைய கூட அறையா, ஏன்னா அந்த கோவம் தான் அவாளுக்கு முதல்ல, குழந்தை கூட ரெண்டாவது தான், இத்தன நாள் கொஞ்சின குழந்தைய கூட அடுச்சுடுவா, ஏன்னா கோவம் தான் அவாளுக்கு தலை தூக்கி நிக்கும், கோவம் கண்ணுக்கு முன்னாடி தெரியறதுனா என்ன அர்த்தம்னா சிந்தனை முழுதும் அந்த கோவத்துலையே இருக்கும். ஒரு 2 இலட்ஷம் ரூபாய் செக்கு தொலச்சுட்டா, கோயிலுக்கு போகணும்னு சொன்னிங்களே நேத்திக்கி வீரீங்களா அப்படினு யாரவது கூப்டா அவா கடுப்பாயிடுவா, கோயிலுக்கு போய் போய் என்ன செஞ்சேன், என் செக்கு காணும், பெருமாளா கொண்டு வந்து குடுக்கப் போறார் அப்படினு நேத்தி வரைக்கும் பெருமாள் நாமாவ சொல்லிட்டு இன்னைக்கு திட்ட ஆரம்பிச்சுடுவோம். ஸர்வேஸ்வரன் ஒருத்தன் தான் காப்பாத்தறதுக்கு தகுதியானவன். அவன் தான் எல்லாருக்கும் இன்பமானவன், எல்லாரையும் வாழ வைக்கக்கூடியவன், எல்லாம் முதல் நாள் சொல்லுவா, ஆனா அந்த 2 இலட்ஷம் செக்கு போனதும் அவர் எப்படி ஆவார் ஸர்வேஸ்வரன் நம்பி இருக்கறது ப்ரயோஜனம் இல்லை, அவன் ஆபத்துக்கு உதவ மாட்டான், அவன் இல்லைனு ஏதோ உளற ஆரம்பிச்சுடுவா. ஏன்னா

இலடஹம் செக்கு அவ்வளோ ப்ரதானமா போயிருக்கு இல்லையா, அந்த செக்கு கிடைச்சுட்டா ஏதோ ரூபத்துல கிடைச்சது அப்பா எம்பெருமான் வந்து குடுத்துட்டான் எனக்கு, அப்படி அவன சொன்னது எல்லாம் தப்பு அப்படின்னு மாத்தி மாத்தி பேசிண்டு இருக்கறவாளுக்கலாம் எம்பெருமான்துல கிடையாது. நம்ம தான் அப்படிலாம் செய்வோம். ஒரு உதாரணத்துக்கு சொன்னேன். நம்ம தான் என்ன செய்வோம் இதே போல கோவமா இருக்கும் போது அதுக்கு முன்னுரிமை குடுப்போம், முதல்ல அதுக்கு தான் முக்கியத்துவம் குடுப்போம், சந்தோஷமா இருக்கும் போது என்ன செய்வோம் சந்தோஷத்துக்கு முக்கியத்துவம் குடுப்போம், இதான் நம்மோட இயல்பு வாழ்க்கை, மனித வாழ்க்கை அதானே, சந்தோஷமா இருந்தா என்ன செய்வோம் என்ன வேண்ணாலும் செஞ்சுண்டே இருப்போம். இப்ப வந்து இவன் ரொம்ப சந்தோஷமா இருக்கான், அவன்கிட்ட ரொம்ப பெரிய காரியம் செய்யணும், எல்லாருக்கும் விலையுயர்ந்த தங்க காசு குடுக்கணும்னு சொன்னா, குடுத்தா போச்சுனு சொல்லிடுவான், ஏன்னா அவனுக்கு பெரிய பதவி வரப்போறது உருதி ஆயிடுத்து, அதுனால எல்லாம் தயார் ஆயிடுத்து, கடைசி சமயத்துல வந்து காதுல வந்து உங்களுக்கு அந்த பதவி கிடையாதாம், உங்களுக்கு கிடையாதுனு சொல்லிட்டா அப்படியா, அந்த நேரத்துல நகைக் கடைலேர்ந்து அழைப்பு வரும், நீங்க ஒரு 50 தங்க காசு கேட்டீங்களே, அத எப்ப எடுத்துண்டு வரலாம் அப்படினு கேட்டா, என்ன சொல்லுவான் அந்த பதவி போன கோவத்துல, எல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்னு சொல்லிடுவான், வேற ஏதும் சொல்ல மாட்டான், அந்த கோவத்துல என்ன ஆச்சு, எப்படி ஆச்சுனு எல்லாம் collapse ஆயிடும். அதே மாதிரி எம்பெருமானும் நம்மோட சரியான நேரத்துக்கு எவ்வளோ தூரம் அதர்மம் செய்யறானோ அவ்வளோ தூரம் வழி பண்ணி, கொஞ்சம் அதர்மம் பண்ணதும் உடனே வந்துட மாட்டார், மொத்தமா அதர்மம் பண்ணி, அவனுக்கு அதர்மம் பண்ணறது அவனோட கர்மா இல்லையா கர்மாவின் அடிப்படைல தானே ஜீவராசி எல்லாம், ஜீவன்னா ராக்ஷணும் ஒரு ஜீவன் தானே, அவனும் பொறந்து வாழ்ந்து போயிருக்கானா இல்லையா, இராவணன் இருக்கானா இப்ப, கும்பகர்ணன் இருக்கானா இப்ப, இருக்கான் நிறைய நேரம் பையன் தூங்கினா அவனை கும்பகர்ணன்னு சொல்றோமா இல்லையா. கும்பகர்ணன் இருக்கான், இராவணன் இல்லை, விபீஷணன் இல்லை. நல்ல பக்திமானா இருந்தா அவனை விபீஷண ஆழ்வானு சொல்லப்போறதில்லை, நல்ல கம்பீரமா இருந்தா அவன இராவணன்னும் சொல்ல மாட்டா, ஆனா நல்லா தூங்கரவன பாத்து என்ன சொல்லுவா, நல்லா கும்பகர்ணன் மாதிரி தூங்கராண்டா. இவ்வளோ தூரம் service பண்ணி, எல்லாம் ஆறு மாத காலம் முழிச்சுண்டு, ஆறு மாத காலம் தூங்கரவன் கும்பகர்ணன்னு எல்லார் மனதுலையும் பதிஞ்சுட்டான், எவ்வளோ தூரம் சண்டை போட்டு, பெரிய இராவணனை எதிர்க்கும் சக்தி வந்து இராமனை நேருக்கு நேர் பார்த்து செஞ்ச இராவணனை மனசுல வெச்சுக்க முடியலை நம்மளால, கும்பகர்ணனை தானே ஞாபகம் வருது, தூங்கினா என்ன சொல்றோம் உடனே அவாள பார்த்து நல்ல குறட்டை விட்டுண்டு கும்பகர்ணன் மாதிரி தூங்கரியே, அப்ப முதல்ல குறட்டையை கண்டுபுடிச்சது யாரு கும்பகர்ணன் தான். அதே மாதிரி அதர்மம் முழுதும் வந்த பிறகு அதன் பிறகு இனி அதர்மமே பண்ண முடியாதுங்கற அளவுக்கு அதர்மம் பண்ணவா காத்திருப்பா. அதுக்கு அப்பறம் என்ன செய்வா

தீயினில் தூசாகும் செப்பு அந்த மாதிரி நல்ல ஜ்வாலையுடன் எறியர்தான காஷ்டை, நல்ல காஞ்சு விறகு நல்ல தக தக தகனு எரியறது, நல்ல காஞ்சு போனதான ஒரு சரகு அத அப்படி நெருப்புல போட்டா என்ன ஆகும், அந்த நெருப்பு கிட்ட எடுத்துண்டு போகும் போதே பாதி எறிஞ்சுடும் இங்கையே, அதை அப்படி போட்டதும் என்ன ஆகும், அது இருக்கற இடம் தெரியாம பொய்டும் அது மாதிரி எம்பெருமான் அவதாரம் பண்ணி அவதாரம் பண்ண பிறகு வேற யார் மூலமாவாவது அவதாரம் பண்ணி தானே அவதாரம் பண்ணி வேறு யார் கிட்டையோ யாரையாவது உபகரணம் மாதிரி வெச்சுண்டு இராமன் பொறந்தான் தசரதனுக்கு பையனா, க்ருஷ்ணனா வசுதேவருக்கும் தேவகிக்கும் அப்படி அதே மாதிரி வந்து துவ்ஷட நிக்ரஹம், சாது பரிபாலணம் அதாவது சாதுக்களை காப்பாத்தறது மட்டும் தான் எம்பெருமானின் குறிக்கோள், ஆனால் இந்த ராக்ஷஸர்களை அழிக்கறது கூடுதலான வேலை, பகவானின் ப்ரதான வேலை என்பது தர்ம பரிபாலணம், தர்மத்தை காப்பாத்தறது மட்டும் தான் பகவானோட குறிக்கோள், இருந்தாலும் நிலத்துல பயிர் நல்லா வளரணும்னா என்ன செய்யணும் நம்ம முதல்ல ஏற்கலப்பையால நல்ல ஆழமா உழனும், உழுதுட்டு என்ன பண்ணுவா கட்டி கட்டியா இருக்கற மண்ணையெல்லாம் அடிச்சு நெரவணும், அதன் பிறகு நல்ல உரமா பாத்து போடணும், போட்ட பிறகு ஜலத்த வயல் முழுதும் நெறப்பிட்டு, அதன் பிறகு அந்த ஜலத்தை முழுவதுமா நிலம் உள்வாங்கிண்டு நல்ல செழிப்பா இருக்கும். அந்த நிலத்தை பார்த்தாலே தெரியும் விதை போட்டா உடனே முளைக்கும்னு, அந்த அளவுக்கு அந்த மண் தயாரா இருக்கும். அதாவது பூக்கற பூ எல்லாம் பெருமாள் கிட்ட போறதுக்கு தயாரா இருந்தா நல்ல வாசனை வரும். செடில இருக்கற பூ எல்லாம் தயாரா இருக்கும், எங்க போரதுக்கு பெருமானோட திருவடிக்கு போய் சேற்றதுக்கு, பாகவதர் வந்து திருத்துழாய், புஷ்பம் எல்லாம் பறிச்சுப்பார், பறிச்சுண்டு ரெங்கநாதன் திருவடில வந்து மாலையா விழும் போது அதுக்கு சந்தோஷம், அது போல அந்த மண் என்ன செய்யும் நல்லா தயாரா இருக்கும், அதை பார்த்ததும் போய் விதையை விதைப்போம். விதைச்சு கொஞ்ச நாள் கழிச்சு என்ன ஆகும் டக்கு டக்கு டக்குனு அந்த விதை முளைச்சு வந்துடும். இப்ப அந்த நிலத்துக்காரனுக்கு சந்தோஷம். இன்னும் கொஞ்சம் உரம் போடுவான். அதன் பிறகு என்ன செய்வான் நிலத்துக்காரன், பயிர் வந்ததும் உடனே அறுவடை பண்ணிடுவானா, பயிர் வளரும் போதே பக்கத்துல களை வளரும், பயிர் மாதிரியே ஒரு செடி ஒண்ணு வளரும், அதை புடுங்கிடணும். அதுக்கு களை அகற்றுதல்னு பேறு. அதான் முக்கியம் பயிருக்கு. நம்ம என்ன உறம் போட்டாலும் எல்லாத்தையும் அது சாப்பூடும் பயிற வளர விடாது. அதுனால் என்ன செய்யணும், பயிர் வளரும் பொழுது பக்கத்துல வளற்ற அந்த களைகளை எப்படி களைகின்றோமோ அது போல், “கிள்ளிக் களைந்தானை கீர்த்திமை பாடிப் போய்” கிள்ளிக் களையணும். அதன் பிறகு தான் பயிர் நல்ல செழிப்பா வளரும். களை எடுக்கலேன்னா பயிர் அப்படியே மொட்டை மொட்டையா நிக்குமே தவிர வளராது. அந்த பயிருக்கு மேல களை நல்ல பெருஸா வளந்துடும். முன்னாடிலாம் பெருமாள் ஏள பன்றவா நல்ல 6 அடிக்கு இருந்தா. பெருமாள் நல்லா மேல இருப்பார், மனுஷா எல்லாரும் கீழ இருப்பா. கீழேந்து ரெங்கனாதந நல்ல அண்ணார்ந்து சேவிக்கணும், அந்த மாதிரி களைகளை எடுக்கலேன்னா பயிர்களானது செழிப்பாக வளரவே வளராது. அதே மாதிரி பயிர் வளற்ற அதே இடத்துல தான் அந்த

களையும் வளரும், தர்மம் இருக்கற இடத்துல அதர்மமும் இருக்கும். ஆனா அதை பார்த்து எடுக்கறது யாரு அந்த வயல் வெச்சுருக்கான் இல்லையா கேஷத்திரபாலகன், அதாவது அந்த வயல் காப்பாத்தி ரக்ஷிக்கறவன் வயலின் உரிமையாளன், அவன் எப்படி களையறானோ தன் நிலத்தை காப்பாத்திர மாதிரி, பகவான் அசுராங்கற களைய அழிச்சு, அது வளற்ற வரைக்கும் வேடிக்கை பாப்பா இல்லையா, பயிர் முளைச்சதும் பயிர் தான் முதல்ல வரும், களை உடனே வராது, பயிர் வளர வளர களை திடு திடுனு பயிருக்கு மேல வளர்ந்துடும், அது வரை காத்திருந்து அதன் பிறகு தான் களைய புடுங்குவா, முதல்ல பயிர் கிட்ட போக மாட்டா, களை வருதானு பாப்பா, அந்த மாதிரி பெருமானும் காத்திருந்து பொருமையா இருந்து இருந்து அதன் பிறகு என்ன செய்வார் "தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய" அதர்மங்கள் தலை தூக்கும் பொழுது அமைதியாக இருப்பார். அதர்மங்கள் தலை தூக்கும் பொழுது அமைதியாக இருந்து தார்மீக வழியில் தர்மத்தை ரக்ஷிப்பார். இராவணனை உடனே கொன்னுட்டாரா இராமன், கம்ஸனை உடனே வதம் பண்ணிட்டாரா எதுவும் கிடையாது. ந்ருஸிம்ஹ அவதாரத்துல உடனே ஹிரண்யனை கொன்னுட்டாரா இல்லையே, எல்லாம் காத்திருந்து அவன் திருந்துவானானு பாப்பார், இராவணன் தம்பி விபீஷணன் ராக்ஷஸன் தான். அவன் திருந்தலையா, ராக்ஷஸனே ஒரு ஆழ்வார். அது போல விகர்ணன்னு ஒருத்தன் இருக்கான் அவனும் ராக்ஷஸனா இருந்தாலும் உபதேசம் பண்ணக் கூடியவர், தர்ம சிந்தனை உடையவரா இருந்தார். அதே போல் விபீஷணனுடைய பொண்ணு திரிசடை உபதேசம் பண்றவளா இருந்திருக்கா. சீதா தேவி வனவாசத்துல அசோக வனத்துல இருக்கும் போது அவ தான் காப்பாத்தினா, பயப்படாதீங்கோனு சொல்லி தாயாருக்கு பக்க பலமா இருந்தா. ஆக எம்பெருமான் தர்மத்த காப்பாத்தறதுக்காக உடனே அவதாரம் பண்ணிட மாட்டார். தர்மம் இருக்கும் போது வர மாட்டார். சந்தோஷமா இருக்கறசே யார் வறப்போறா இல்லையா, ஒரு ஆள் சந்தோஷமா இருக்கான், அப்ப அவனுக்கு என்ன அவன் சந்தோஷமா தான் இருக்கான் அப்படினு தான் சொல்லிட்டு போவார், ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா அப்ப தான் வருவார். அதாவது இப்ப போலீஸ் இருக்கு, அமைதியா இருக்கும் போது போலீஸ் வருதா, ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடக்கும் போது தானே வருது. அதே மாதிரி எம்பெருமான் ஸர்வலோக ரக்ஷகன் அவன் வந்து இந்த தர்மத்த காப்பாத்தறதுக்காக என்ன செய்வான் அவதாரங்களை எடுத்து எடுத்து வறார் அதுல இந்த க்ருஷ்ணனுடைய அவதாரம், அதுல பெருமாளுக்கு யதுகுல நந்தனன்னு பேரு. அதுனால் அந்த பெருமாள் என்ன செய்யறார், அந்த வம்சத்துல வறவள்ளாம் எப்படி என்னங்கறது பத்திலாம் சொல்றது தான் யாதவா குடி. யாதவா நா இடைச்சேரில இருக்கறவா, மாடுகளை பாத்துண்டு, அந்த மாடுகள் மூலம் ஒரு காலத்துல பசுக்கள், செல்வம்னா பசுக்கள், செல்வம்னாலே பசு மாடு வெச்சுருந்தாலே பெரிய செல்வந்தர். பசு மாடு இருக்கறது ஒரு ஆத்துக்கு கேஷமம். ஒரு ஆத்துல பசு மாடு இருந்தாலே எல்லா நன்மைகளும் வரும். ஏன்னா ஒவ்வொரு தேவதையையும் தனித் தனியா போய் சேவிக்கறதுங்கறது நடக்காத காரியம், எல்லா தேவதைகளும் முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒரே இடத்துல கூடி இருக்கறது எங்கன்னா அது பசு மாடு தான். அதுனால் தான் க்ருஹப்ரவேஸம் பண்ணும் போது பசு மாடு தான் முதல்ல, கோ பூஜை ஆன பிறகு தன் எல்லாமே. கோ பூஜை பண்ணா எல்லா கேஷமங்களும்

ஏற்படும். எவ்வளோ பெரிய வியாதிகளா இருந்தாலும் கூட கோ பூஜை பண்ணுதலால என்ன ஆகும் நமக்கு வெரும் பசு மாடை பசு மாடா தான் முதல் பக்கறோம், பசு மாடுனா ஒரு 4 கால் இருக்கு, ஒரு வால் இருக்குனு தானே பாக்கறோம் இல்லையா. ஆனா அதுக்குள்ள யார் யாருலாம் இருக்காங்கறதலாம் சொல்றது. யார் யாரு என்னென்ன இடத்துல இருக்கா, படத்துல பாத்துருப்போம் யார் யாரு எங்கெங்க இருக்கானு, அதுல மஹாலக்ஷ்மி க்கு இடம் இல்லாம போய்டுத்தாம், அப்பறம் அவா கெட்டுண்டபிறகு அவாளுக்கு ஒரு இடம் குடுத்தாளாம். அதுனால ஒரு ஆத்துல க்ருஹப்ரவேசம் பண்ணும் போது முதல்ல கொ பூஜை பண்ண பிறகு தான் உள்ள போறா. கொ பூஜைங்கறது எல்லா விதமான தாரித்ரியத்தையும் த்வம்ஸம் பண்ணக்கூடியது. ஆத்துல ரொம்ப அமைதி இல்லை, வியாபாரம் சரியில்லை, குழந்தைகள் சரியா படிக்கல, குழந்தைகள் எல்லாம் நல்லா முன்னேறணும், கல்யாணம் ஆகி குழந்தைகள் இல்லை, பித்ருக்களோட தோஷம், நாக தோஷம், நவக்ரஹ தோஷம் எல்லா தோஷங்களும் மனுஷனுக்கு, அமைதியான மனுஷன்ங்கறது ஒரு 24 மணி நேரத்துல எத்தனை மணி நேரம் அமைதியா இருப்போம் நம்ம சந்தோஷம் எத்தனை மணி நேரம்னு சொன்னோம்னா நமக்கு எவ்வளோ நேரம் சுகத்தை குடுக்கின்றதோ அது முட்டும் சந்தோஷம், எப்ப அந்த சுகம் நம்மள விட்டுப் போறதோ அப்ப துக்கம் நம்ம கிட்ட ஓடிவந்துடும், "சக்கரவர்த் பரிவர்த்தந்தே சுக துக்கானிசு" சக்கரம் சுத்தி சுத்தி வருது சுக துக்கங்கள் மாரி மாரி வருது. ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து, நம்ம இடத்துல பெருமாள் அவதாரம் பண்ணிடுவாராம், நம்மள காப்பாத்தறதுக்கு முன்னாடி வந்து நிப்பாறாம். அது மாதிரி இந்த கோ பூஜை பண்ணுதலால என்ன ஆகும்னா ஒவ்வொரு தேவதையையும் தனித் தனியா போய் ஸேவிக்கறத விட, எல்ல தேவதையும் சேர்ந்து இருக்கற இடம் எதுடானா அது கோ பூஜைல, இன்னும் ஏன் கேட்டா கௌதமனுடைய விவாஹத்துல அகல்யை ஸமுத்திரத்துலேர்ந்து வந்தா, பாற்கடல் கடையும் போதே அகல்யை வந்தா, அகல்யை வரும் போதே அகல்யையினுடைய திருமணத்தப்ப, இந்திரன் அகல்யை எனக்கு வேணும்னு கேட்டான், கௌதம மஹரிஷியும் அகல்யை வேணும்னு கேட்டார், அப்ப ஒரு போட்டி வெச்சா, 2 முகம் உள்ளதான பசுவை யார் பாக்கறாளோ அவா அகல்யையை கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றார். இந்திரன் இது என்ன பெரிய விஷயமானு அவனோட சாமர்த்தியத்துல சுத்தறான்.எங்க பார்த்தாலும் 2 முகம் உள்ள பசு மாடு தேட்றான், எங்கெங்கையோ போய் தேடிண்டு இருக்கான், கௌதமன் என்ன செஞ்சார் ஒரு ஆஸ்ரமத்தோட மாட்டுத் தொழுவம், அந்த மாட்டுத் தொழுவத்துல போய் பாக்கறார், ஒரு மாடு கன்னு போட்டுண்டு இருக்கு, தலை மட்டும் வெளிய வந்துண்டு இருக்கு, பசு மாட்டுக்கு அந்த கன்னு குட்டி என்ன செய்யறது, வெளில தலை வந்து முழிச்சு முழிச்சு பாத்துண்டு இருக்கு அடிகா, என்ன செஞ்சார், கௌதமர் கீழ விழுந்து ஸாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணார், அந்த மாட சுத்தி ப்ரதக்ஷணம் பண்ணார், உடனே உமக்கு தான்னு சொல்லி கல்யாணம் பண்ணி குடுத்துட்றா, இந்திரன் வரதுக்குள்ள கல்யாணம் ஆயிற்றது, என்ன காரணம்னா, 2 தலை உள்ள பசு மாடு தானே சொன்னா, 2 தலை உள்ள பசு மாடு இருக்குமா இந்த உலகத்துல, இருக்கா, இல்லைங்கறது தெரியும், 5 தலை நாகம், 2 தலை நாகம் பார்த்துட்டு வான்னு சொன்னா பாக்கலாம், அது இந்திரனுக்கும் கௌதமனுக்கும் என்ன, கௌதமர் பெரிய

தபஸ்வி, அவர் தபஸ்வியானதுனால் யோசிக்க ஆரம்பிச்சார், 2 தலை உள்ள பசு மாடு இந்த உலகத்துலையே கிடையாது, அதுக்கு தான் இப்படி யோசிச்சார், இப்ப இந்த மாதுக்கு 2 தலை இருக்கா இல்லையா, முன்னாடி ஒண்ணு, பின்னாடி ஒண்ணு, அதுனால் கௌதம மஹரிஷியோட சான்றித்யம் அந்த பசு மாடுக்கும் இருந்துருக்கா இல்லையா, ரிஷிகள்னுடைய த்ருஷ்டி அந்த பசு மேல பட்டதுனாலையும், அந்த பசுக்கள்ளுடைய, அது பித்ருக்கள் சாபங்கள்லாம் எப்படி போறதுனா, பசு மாடுக்கு கோ பூஜை பன்றதுனால் பித்ருக்கள்ளுடைய தோஷம் நீங்கும், சில பேர் பித்ருக்கள் தோஷம் இருக்குனு சொல்லுவா, அப்ப பித்ருக்கள் தோஷம் நீங்கணும்னா என்ன பண்ணணும், நமக்கு தெரியாது, நம்ம முன்னோர்கள் யாராவது விட்ருக்கலாம் தலைமுறைல, ஆகையால் அந்த தோஷங்கள் நிவர்த்திக்கும் கோ பூஜை தான் ப்ரதானம், எதுக்கு சொல்லவறோம்னா செல்வம் இல்லையா, செல்வத்த வெச்சுண்டு இருந்தவா, கோ பூஜைனா வெரும் பசு மாடு இல்லை, கோ பூஜைல பசு மாட எப்படி ஸம்ரக்ஷணம் பண்ணணும்னு சில விதிமுறைகள் இருக்கு, அடிக்கக் கூடாது, பசு மாட அடிக்கவே கூடாது, , அப்படியே அடிக்கணும்னாலும், பசு மாடு அடிக்கற அளவுக்கு வெச்சுக்காது, மீதி மாடு மாதிரி முறடு கிடையாது இல்லையா, சாது தானே, பசு மாட அடிக்கக் கூடாது, இரண்டாவது பசு மாட தினமும் குளிச்சு விட்டு, அத கொஞ்ச நேரம் வெய்யில்ல நிக்க வெச்சா அந்த குளிச்ச ஈரம் காஞ்சுடும், காஞ்சுதும் நிறைய மஞ்சப்பொடி எடுத்துண்டு வந்து நல்ல சுத்த ஜலத்துல கலந்து, பசு மாடோட 4 கால்லையும் முழுசா தடவணும், தடவிந்தும், அதுல குங்குமம் வெச்சு, பெருமாளுக்கு பன்றா மாதிரி மீதி க்ரமங்கள்லாம் பண்ணி, (மஹாலக்ஷமி ஆவாஹனம்லாம் கிடையாது, ஏன்னா ஏற்கனவே மஹாலக்ஷமி அதுல ஆவாஹனம் ஆயிட்டா) எங்க ஆத்துல இருக்கற கஷ்டமெல்லாம் நீங்கணும்னு, கர்பூற ஆரத்தி எடுத்து ப்ரதக்ஷிணம் பண்ணி, அகத்திக் கீரை, வாழைப்பழம்லாம் குடுத்தாலே எல்லா கஷ்டங்களும் நிவர்த்தி ஆயிடும்.